



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 12.09.2019

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

வழக்கு எண். SA 2752/B/18

திரு.பி.தங்கவேல்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
சேலம் மேற்கு வட்டம்,  
சேலம்

எதிர்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று (12.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு.பி.தங்கவேல் அவர்கள் ஆணையத்தின் அழைப்பாணை பெற்றுக் கொண்டு எவ்வித முகாந்திரமுமின்றி ஆஜராகவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீட்டு நடைமுறைகள்) விதிகள், 2012 விதி 7ன்படி, மனுதாரர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் வருகையின்மை ஆணையத்தால் பதிவு செய்யப்படுகிறது. பொதுத் தகவல் அலுவலர், திரு M. ஜீவானந்தம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 30.12.2017 தேதியிட்ட மனுவில், சேலம் ரிடி, சேலம் மேற்கு ரிடி, தூரமங்கலம் சப்ரிடி, சேலம் வட்டம், சிவதாபுரம் கிராமம், ஆண்டிப்பட்டி கவர்மெண்ட் பழைய சர்வே எண் 4/2க்கு 0.00.5ல் ரூ.0.05

என்ற பரப்பை மூ.மூ.பி.டி.நெம்பர் 5/58/பி-9/19-19-2001ன்படி குழந்தைகள் சத்துணவு மையம் என்று இருந்ததை மேற்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்ற பெயரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு தனியாக பட்டா எண் 1654ல் ஆறுமுகம் மகன் ஜெகதீசன் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவணங்களை பரிசீலனை செய்து சான்றளிக்கவேண்டும் என்று கூறி சிவதாபுரம் கிராம நிர்வாக அலுவலரின் பதிவேட்டில் கிராம நிர்வாக அலுவலரால் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வேண்டுகோளின் அடிப்படையிலோ அல்லது குறிப்பின் அடிப்படையிலோ அல்லது அலுவலக நடவடிக்கைகள் மூலம் செய்யப்பட்டதா போன்ற விவரங்களை தகவலாக கோரி சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மனு செய்துள்ளார்.

3. தமக்கு தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர், தான் கோரியுள்ள தகவல்களை தனக்கு பெற்றுத் தருமாறு தெரிவித்து 21.02.2018 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேல்முறையீட்டு மனுவிற்குப் பின்னும் தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர் 10.04.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (12.09.2019) இவ்வாணையத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், 26.08.2019 அன்று தான், சேலம் மேற்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியில் சேர்ந்ததாகவும், மனுதாரர் பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவல்கள், தங்கள் அலுவலகத்தில் தேடிப் பார்த்ததில் கிடைக்கவில்லை என்றும், ஆகையால் மேற்படி மனுதாரர் கோரியுள்ள தகவல்கள் சேகரித்து வழங்க வேண்டிய காரணத்தால், கால அவகாசம் அளிக்கும் பட்சத்தில், 15 நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்கி விடுவதாக விசாரணையின்போது உறுதியளித்தார்.

5. இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

மனுதாரருக்குரிய தகவலை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து ஆணையத்திற்கு 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது. தகவல் வழங்கப்படவில்லையென்றால் மனுதாரர் இவ்வாணையத்தில் புகார் அளிக்கலாம்.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 2752/B/18

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
சேலம் மேற்கு வட்டம்,  
சேலம்

திரு.பி.தங்கவேல், த/பெ.(லேட்) பெரியதம்பி,  
எண்.1/168, பனங்காடு,  
சிவதாபுரம் (வழி),  
ஆண்டிப்பட்டி அஞ்சல்,  
சேலம் வட்டம்,  
சேலம் மாவட்டம்- 636 307

Copy to: File / Stock File  
SC/PA/16.09.2019